திரு. ஜி. பழனிசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உச்சவரம்புச் சட்டத்தால் எடுக்கக்கூடிய மிச்ச நிலங்களை ஏழை எளிய மக்களுக்கு, நிலமற்றவர்களுக்கு வழங்குகிறபோது அந்த நிலங்களுக்கு கோர்ட் மூலமாகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இப்படி கோர்ட்டுக்குப் போகாமல் சட்டத் திருத்தம் கொண்டுவர அரசு முன்வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ்.டி. சோமசுந்தரம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உச்சவரம்புச் சட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட நிலங்களை, அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களைப் பிரித்துக் கொடுக்கிறபோது, அதுகுறித்து கோர்ட்டுக்குச் செல்ல முடியாது. ஆனால், அரசு எடுக்கும்போது, அரசு எடுப்பது சரியல்ல என்று நில உரிமையாளர்கள் கோர்ட்டுக்குச் செல்ல வழி இருக்கிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண் 143, திரு. எஸ். ஆசைமணி, மாண்புமிகு உணவு அமைச்சர்.

143 —

ராஜகோபாலபுரம் கிராமத்தில் அமுதம் அங்காடி ஏற்படுத்துதல்.

** 21609—திரு. எஸ். ஆசைமணி:*

மாண்புமிகு உணவு அமைச்சர் கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிப்பாரா—

நாகப்பட்டினம் காயிதேமில்லத் மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், ராஜகோபாலபுரம் கிராமத்தில் அமுதம் அங்காடி ஏற்படுத்தித்தர அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திரு. இராம வீரப்பன், உணவு அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

நாகப்பட்டினம் காயிதே மில்லத் மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் ராஜகோபாலபுரம் கிராமத்தில் தனியே அமுதம் அங்காடி அமைத்திட சாத்தியக்கூறுகள் ஏதுமில்லை.

திரு. எஸ். ஆசைமணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, குத்தாலம் ஒன்றியம், இராஜகோபாலபுரம் கிராமத்தைப் பொறுத்தவரை, அது குத்தாலம் பேரூராட்சியின் ஒருபகுதியாக இருந்தாலும், அந்தப் பேரூராட்சியை விட்டுக் கொஞ்சம் தள்ளி அமைந்திருக்கிற கிராமம் என்ற அளவிலேதான் இருக்கிறது. அங்கேயிருந்து சுமார் 3 கிலோ மீட்டர்,

2½ கிலோ மீட்டர் நடந்துவந்து, மக்கள் உணவுப் பொருள்களை வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய கஷ்டத்தைத் தவிர்க்க இராஜகோபாலபுரம் கிராமத்திலேயே அமுதம் அங்காடி ஒன்றை அமைக்க அரசு மறுபரிசீலனை செய்யுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. இராம வீரப்பன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிடுகிற இராஜகோபாலபுரம் பகுதியில் மொத்தம் 183 குடும்ப அட்டைகள்தான் இருக்கின்றன. இப்போது குத்தாலம் அங்காடி எண். 1 நியாய விலைக் கடைப் பகுதியிலே தான் இந்த அட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன. அந்தக் கடையிலேயே மொத்தம் 735 குடும்பக் கார்டுகள்தான் இருக்கின்றன. ஆகவே, அதிலிருந்து பிரித்து தனியாக இதற்கென்று ஒரு அங்காடி அமைப்பதற்குப் பொருளாதாரச் சூழ்நிலைகளும், மற்ற சூழ்நிலைகளும் இடம் தரவில்லை. குறிப்பாக, ஒரு கிலோ மீட்டர் தொலைவிலேதான் அந்தப் பகுதியே இருக்கிறது. ஆகவே, அங்கே ஒரு புதிய கடை திறக்க அவசியம் இல்லை.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண். 144. டாக்டர் மு. காளிராஜன், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

144—

மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்களின் இடமாறுதல்.

** 9675--டாக்டர் மு. காளிராஜன்:*

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) மருத்துவத்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுபவர்களை (மருத்துவர், செவிலியர் ஆகியோர்) மற்ற அரசு ஊழியர்களைபோல் வேறு இடங்களுக்கு பணி மாறுதல் செய்யும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா ?

(ஆ) ஆம், எனில், அதன் விவரம் என்ன?

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ) நிர்வாக தேவைக்கேற்ப அரசு மருத்துவமனைகளில் மூன்று ஆன்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் மருத்துவர்,செவிலியர் ஆகியோர்கள் மற்ற அரசு ஊழியர்களைப்போலவே பணிமாறுதல் செய்யப்படுகிறார்கள். எனவே தனியாக செயற்குறிப்பு எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை.